The Hon. Sri C. SUBRAMANIAM : Sir, we are following a programme which we have laid down, taking into account the administrative convenience. We have to get the required number of typewriters and typists if this programme has got to be implemented. That is why there is some delay in this matter.

Sri K. VINAYAKAM : Whereas the official language has been declared to be English and Tamil, will the Hon. Minister assure such of those members as are used to speak only in English that their rights will not be abrogated to any extent?

The Hon. Sri C. SUBRAMANIAM : The rights of persons, who are not conversant in Tamil and who can speak only in English, will be protected.

Sri T. VELUCHAMI : கனம் மந்திரியவர்கள் என்ன சொன்னார்கள் என்பதைத் தமிழில் சொல்லுவார்களா ? எனக்கு விளங்கவில்லை. (சிரிப்பு).

Sri A. V. P. ASAITHAMBI : தலைவர் அவர்களே, சாத்தியமான இலாகாக்களில் தமிழைப் பயன் படுத்துவதாக அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். இந்த "ஸ்ரீ" என்பதை, "திரு" என்றும், "ஸ்ரீமதி" என்பதை, "திரு" என்றும் (சிரிப்பு)—மன்னிக்கவும், "திருமதி" என்றும், திருத்தி எழுதும்படி. . . .

Mr. SPEAKER : I am sorry. The hon. Member may put a separate question.

Medical Officers

* 487 *Q.*—Sri M. C. MUTHUKUMARASWAMY : கனம் ரெவின்யூ அமைச்சர் அவர்கள் தயவுசெய்து பதிலளிப்பாரா—

அரசாங்க மருத்துவ (டாக்டர்கள்) அதிகாரிகளில்—

(1) பிற்பட்டவர்கள்,

(2) ஹரிஜனங்கள் எத்தனை பேர் ?

The Hon. Sri M. A. MANICKAVELU : (1) & (2) The number of Medical Officers belonging to Backward Classes and Scheduled Castes in the Madras Medical Services on 1st April 1957 was 103 and 10 respectively.

Sri M. C. MUTHUKUMARASWAMY : ஹரிஜன டாக்டர்கள் அதிகமாக வருவதற்கு அரசாங்கத்தார் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறார்கள் ?

The Hon. Sri M. A. MANICKAVELU : மெடிகல் காலேஜ் களில் படித்து, பாஸ் பண்ணினால், டாக்டர்கள் ஆகலாம். (சிரிப்பு).

Harijan Welfare Schools

* 488 *Q.*—Sri M. JAGANNATHAN : Will the Hon. the Minister for Public Works be pleased to state—

(*a*) the number of Harijan Welfare Schools in the State at the beginning of the current year;

24th September 1958]

(*b*) how many such schools were closed in 1957–58; and

(*c*) the reasons for closing them?

THE HON. SRI P. KANNAN : (*a*) 839 schools.

(*b*) Nil.

(*c*) Does not arise.

SRI M. JAGANNATHAN : தலைவர் அவர்களே, சென்னை மாநிலத்திலே, ஹரிஜன க்ஷேமநல பாடசாலைகள் இனிமேல் திறக்கப் படமாட்டாது என்ற கொள்கையை முடிவு செய்திருக்கிறார்கள். அதனால் ஹரிஜன மக்கள் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறார்கள். ஆகவே இனி மேலும், ஹரிஜன க்ஷேமநல பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்த அரசாங்கம் முன் வருமா ?

THE HON. SRI P. KAKKAN : சர்க்கார் முடிவு ஹரிஜன மாணவர்களைப் பாதிப்பதற்காக இல்லை. ஹரிஜன மாணவர்களும், ஜாதி ஹிந்துப் பின்னின மாணவர்களும் சேர்ந்துப் படிப்பதனால், தீண்டாமையை ஒழிக்க முடியும் என்ற காரணத்திற்காகத்தான், புதிதாக ஹரிஜன வெல்பேர் டிபார்ட்மெண்டாரால் ஸ்கூல்கள் திறப்பதில்லை என்ற முடிவு செய்திருக்கிறது.

SRI R. SRINIVASA IYER : அமைச்சர் அவர்கள் சொன்ன பதிலிலிருந்து தீண்டாமையை விலக்க ஹரிஜன மாணவர்கள் ஜாதி ஹிந்துக்களோடு படிக்க வேண்டும் என்றதால், ஹரிஜன் பள்ளிக்கூடங் களுக்குப் பதிலாக, பொதுப் பள்ளிக்கூடங்கள் நியமிக்க சர்க்கார் முன் வருவார்களா ?

THE HON. SRI P. KAKKAN : அப்படி இப்பொழுது ஒன்றும் இல்லை.

SRI M. P. PERIASAMI : இந்த ஹரிஜன லேபர் பாடசாலை நிறுவுவதில் ஜாதி ஹிந்துப் பிள்ளைகளும், ஹரிஜனப் பிள்ளைகளும் ஒன்றாகச் சேர்ந்து படித்து வருவதால், தீண்டாமை போகும் என்பது போல், ஹரிஜனச் சேரியில், ஜாதி ஹிந்துப் பிள்ளைகளும் வர சர்க்கார் அனுமதி கொடுக்குமா ?

THE HON. SRI P. KAKKAN : இப்பொழுதுகூட அப்படித்தான் நடக்கிறது சில பாடசாலைகள்.

SRI M. JAGANNATHAN : இப்பொழுது இருக்கும் பொதுப் பாட சாலைகளில் ஹரிஜனக் குழந்தைகள் தீண்டாமை காரணமாக சேர்க்கப் படுவதில்லை. குறிப்பாக எங்கள் ஜில்லாவைச் சொல்ல முடியும். ஒன்று தீண்டாமையை ஒழிக்க சர்க்கார் முன் வரவேண்டும், அல்லது ஹரிஜன மாணவர்கள் வர வசதி செய்து கொடுக்கவேண்டும், க்ஷேமநல, பாடசாலைகள் அதிகமாகத் திறக்க வேண்டும். இரண்டில் ஒன்றைச் செய்ய உறுதியாகச் சர்க்கார் முன்வருவார்களா ?

THE HON. SRI P. KAKKAN : அப்படி எந்த இடத்தில் இருக்கிறது என்று, குறிப்பாகச் சொன்னால், கவனிக்கப்படும்.

Nagapattinam fishermen

* 489 *Q*.—SRI N. K. PALANISAMI : Will the Hon. the Minister for Local Administration be pleased to state the various facilities provided for the fishermen living near Nagapattinam sea coast?

THE HON. SRIMATHI LOURDHAMMAL SIMON : A statement [a] is placed on the table of the House.

---

[a] **Printed as Appendix II on pages 664–665 infra.**